



மனிதாபிமான குடியமர்வுத் திட்டமுறை

கோவிட்-19ன் விளைவால் சேவைகளில் மாற்றங்கள்

மனிதாபிமான குடியமர்வுத் திட்டமுறையின் (ஹெச்.எஸ்.பி. - HSP) கீழ், கோவிட்-19ன் கட்டவிழ்ந்த நிலையிலும், வாடிக்கையாளர்களுக்கு ஆதரவுகள் தொடர்ந்து கிடைக்கின்றன. இருப்பினும் அதிகாரபூர்வமான சுகாதார அறிவுரைக்கு ஏற்றவாறு, சேவைகள் வழங்கப்படும் முறை மாறலாம்.

இப் புதிய ஏற்பாடுகளை கலந்துரையாடுவதற்கு தயவுசெய்து உங்கள் ஹெச்.எஸ்.பி. சேவை வழங்குநரை நேரடியாக தொடர்பு கொள்க.

கோவிட்-19 மற்றும் அதன் அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்க.

பொருளடக்கம்

மனிதாபிமான குடியமர்வுத் திட்டமுறையானது (ஹெச்.எஸ்.பி. - HSP) மனிதாபிமானரீதியில் உள்வந்தவர்கள் தற்சார்புடையவர்களாகவும், ஆஸ்திரேலிய சமூகத்தில் ஆர்வமிக்க உறுப்பினர்களாகவும் ஆக்கிக் கொள்வதற்கு, அவர்களுக்கு தேவைப் படுகிற ஆற்றல்களையும் அறிவுடைமையையும் வளர்த்தெடுக்க ஆதரவு வழங்குகிறது.

ஹெச்.எஸ்.பி. யானது ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சேவை வழங்குநர்களால் ஆஸ்திரேலியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வழங்கப் படுகிறது. இந்த ஹெச்.எஸ்.பி. யில் பங்குபெறுவது சுயவிருப்பதுடனானது; மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேவையின் அடிப்படையிலான விடய மேலாண்மை அணுகுமுறையினூடாக சேவைகள் அளிக்கப்படுகின்றன.

ஹெச்.எஸ்.பி. சேவை வழங்குநர்கள் வெற்றிகரமான குடியமர்வுக்கு ஓர் அஸ்திவாரமாக கீழ்க்காணும் முன்னுரிமை விடயங்களில் விளைவுகளை வெற்றிகரமாக அடைந்திட வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள்:

- வேலைவாய்ப்பு
- கல்வி மற்றும் பயிற்சி
- மொழி சேவைகள்

- வீட்டுவசதி
- பண மேலாண்மை
- உடல் மற்றும் மனநலத்தோடு நல்வாழ்வு
- சமூகப் பங்கேற்றல் மற்றும் வலைப்பின்னல் இணைப்புகள்
- குடும்ப இயக்கம் மற்றும் சமூக ஆதரவு
- நீதி

ஹெச்.எஸ்.பி. யானது இதர குடியமர்வு மற்றும் பிரதானவழி சேவைகளோடு ஒன்றுசேர்ந்து செயல்பட

வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டமுறையானது ஆங்கிலம் கற்கவும், இன்றியமையாத கல்வி மற்றும் வேலைத் திறன்களில் முன்னேறுவதற்கும் இவ்வாறான விடயங்களில் நேர்மறையான விளைவுகள் மனிதாபிமானரீதியில் உள்வந்தவர்கள் ஆஸ்திரேலிய வாழ்க்கை முறையில் ஒருங்கிணைய உதவிடும் என்பதை அங்கீகரிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு செயலுபகாரம் அளிப்பதில் திடமான கவனம் கொண்டுள்ளது.

ஹெச்.எஸ்.பி. சேவை வழங்குநரின் தொடர்பங்காடி அமைவிடங்கள் மற்றும் தகவல்கள் **இங்கே** கிடைக்கின்றன.

தகுதிபெறல்

ஒரு நபருக்கு ஆஸ்திரேலியாவில் மீள்குடியமர கீழேயுள்ள விசாக்களில் ஒன்று வழங்கப்படும் போது, அவர்கள் ஆஸ்திரேலியாவில் வந்தடைந்ததும் ஹெச்.எஸ்.பி. யின் கீழ் ஆதரவு அணுகிட, உள்துறைத் திணைக்களத்தினால் அவர்கள் ஒரு ஹெச்.எஸ்.பி. சேவை வழங்குநருக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

- அகதி (உள்பிரிவு 200, 201, 203 மற்றும் 204) விசா; மற்றும்
- உலகளாவிய சிறப்பு மனிதாபிமான (உள்பிரிவு 202) விசா (சமூக ஆதரவுத் திட்ட பங்கேற்பாளர்கள் தவிர்த்து).

சேவைகள்

ஹெச்.எஸ்.பி. விவகார மேலாளர்கள் வாடிக்கையாளர்களோடு ஒன்றுசேர்ந்து, தனிநபருக்கென அமைக்கப்பட்ட விவகார மேலாண்மை திட்டமொன்றினை உருவாக்க, இணைந்து செயலாற்றுவதோடு, அவர்களின் இனங்காணப்பட்ட தேவைகளுக்கு பொருத்தமான சேவைகளின் தொகுப்பொன்றை வழங்குகிறார்கள்.

சேவைகள் கீழ்க்காண்பன போன்றதான ஆரம்பநிலை காரிய சாத்திய ஆதரவை உள்ளடக்குகின்றன:

- விமானநிலைய வரவேற்பு
- வந்தடைந்தவுடன் தங்குமிடவசதி மற்றும் உடைமைகள் குறித்த உள்சேர்க்கை அறிவுறுத்தல்கள்
- முதற்கட்ட உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தொகுப்பொன்றினை வழங்குதல்
- சென்ட்ரலிங்க், மெடிக்கேர் மற்றும் ஒரு வங்கியோடு பதிவதற்கு செயலுபகாரமளித்தல்

- உடனடி மருத்துவத் தேவைகளை கவனித்தல்
- ஓர் அவசர சூழ்நிலையில் என்ன செய்துகொள்வதென்பது பற்றியும் உரைபெயர்ப்பு சேவைகளை எவ்வாறு அணுகுவதென்பது குறித்தும் அறிவுறுத்தல்கள்
- உள்ளூர் சேவைகளுக்கு அறிமுகப்படுத்தல்.

வாடிக்கையாளர்கள் அவர்களது குடியமர்வு விளைவுகளை அடைந்திட உதவுவதற்காகக் கிடைக்கும் இதர சேவைகள்:

- வாடிக்கையாளர்களின் ஆஸ்திரேலிய வாழ்வு முறை மற்றும் விழுமியங்கள் பற்றி அறிவுடைமையை வளர்த்தெடுக்கும் வகையில் நாட்டிற்குள்ளிருந்த நிலையில் சூழ்நிலைபற்றி அறிமுகப்படுத்தும் திட்டத்தை அளித்தல்
- நீண்டகால தங்குமிட வசதியை தேடிப்பெற செயலுபகாரம்
- சுகாதார மற்றும் குடும்ப ஆதரவு சேவைகள் உள்ளிட்ட பிரதானவழிமுறை சேவைகளை அணுக ஆதரவு
- உள்ளூர் சமூகக் குழுக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் இணைப்புகள்
- வயதுவந்த குடியேறிகளுக்கான ஆங்கில திட்டமுறை (ஏ.எம்.இ.பி. - AMEP) இல் பதிவதற்கும் வகுப்புகளில் கலந்துகொள்ளவும் ஆதரவு
- பொருத்தமான கல்வி மற்றும் பயிற்சி சேர்க்கைக்கும், வந்தடைவதற்கு முன்னதான திறன்கள் மற்றும் தகுதிகளின் அங்கீகாரத்திற்கான உதவி
- வேலைவாய்ப்பு சேவைகளுடன் ஈடுபடுத்திக்கொள்ள, வேலைவாய்ப்புக்கான யுக்திகளை செயற்படுத்த, மற்றும் ஒரு வியாபாரத்தை ஸ்தாபித்துக் கொள்வதற்கு ஆதரவு சேவைகளை அணுக செயலுபகாரம்.

இணையதளத்தில் தாக்கல் செய்ய இயலாத தகுதிபெற்ற இலவச மொழிபெயர்ப்பு சேவை (எஃப்.டி.எஸ். - FTS)

வாடிக்கையாளர்களுக்கு, எஃப்.டி.எஸ். விண்ணப்பங்களின் தாக்கலையும் கூட ஹெச்.எஸ்.பி. சேவை வழங்குநர்கள் எளிதாக்க முடியும்.

ஹெச்.எஸ்.பி. திட்டமுறையிலிருந்து வெளியேறுவது, வாடிக்கையாளர்கள் அவர்களது விவகார மேலாண்மைத்

திட்டத்தில் இனங்காணப்பட்ட குடியமர்வு விளைவுகளை அடைந்து கொள்வதின் அடிப்படையில் இருக்கும். அநேகமான

வாடிக்கையாளர்களுக்கு, இந்த விளைவுகள் ஆஸ்திரேலியாவில் வந்தடைந்த 6 முதல் 18 மாதங்களுக்குள்ளாக

அடையப்பட்டுவிடும்.